1979 மார்ச் 14]

வேலூர் சி. எம். சி. மருத்துவ மனைக்கு அரசு மானியம்

*வினா எண். 395 திரு பெ. சு. திருவேங்கடம் : மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) வேலூரிலுள்ள சி. எம். சி. மருத்துவ மனைக்கு அரசு மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறதா?

(ஆ) ஆம் எனில், ஆண்டுக்கு எவ்வளவு?

(இ) எத்தனை ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது?

மாண்புமிகு திரு திருச்சி ஆர். சௌந்திரராஜன் :

(அ) ஆம்.

(ஆ) & (இ) : வேலூரிலுள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அன்றாடம் இலவசமாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 50 பைசா வீதம் ஒரு வருடத்திற்கு உயர்ந்த அளவு ரூ. 10,000 மானியத் தொகையாக அரசு நிர்ணயித்தது. 1951-ஆம் ஆண்டு முதல் 1953-ஆம் ஆண்டு வரை ஆண்டு ஒன்றுக்கு ரூ. 10,000 இவ்வரசு அளித்துள்ளது. இம்மானிய உதவி போதுமானதாக இல்லை என்பதால், 1954-ஆம் ஆண்டு முதல் இம்மானியத் தொகையின் உயர்ந்த அளவை ரூ. 10.000த்திலிருந்து ரூ. 20,000ஆக இவ்வரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, 1954-ஆம் ஆண்டு முதல் 1971-ஆம் ஆண்டுவரை ஆண்டு ஒன்றுக்கு ரூ. 20,000/- தொடர்ந்து வழங்கப்பட்டது.

மதுரையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு

*வினா எண் 396. திரு மெ. ஆண்டி அம்பலம் : மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) மதுரையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தும் திட்டம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில் எப்பொழுது எடுத்துக் கொள்ளப்படும்?

மாண்புமிகு திரு திருச்சி ஆர். சௌந்திரராஜன் :—

(அ) (ஆ): மதுரை அரசு எர்ஸ்கின் மருத்துவமனையில் ஏற்கெனவே புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

மலேரியா தடுப்பு நடவடிக்கை

* வினா எண். 397 திரு என். கிட்டப்பா : மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

மலேரியா நோய் பரவுவதைத் தடுக்க அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் யாவை?

மாண்புமிகு திரு திருச்சி ஆர். சௌந்திரராஜன் :

அவைமுன் ஒரு விவர * அறிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மறுவாழ்வு இல்லங்களில் இருந்து வெளி வந்தவர்கள்.

* வினா எண் 398. திரு பெ. சு. திருவேங்கடம் : மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை அளிப்பாரா :

(அ) அரசு மறுவாழ்வு இல்லங்களில் சிகிச்சை பெற்று வெளிவந்த தொழு நோயாளிகள் இதுவரை எத்தனை பேர்?

(ஆ) அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புக்கு ஏதேனும் வசதி செய்து கொடுத்துள்ளதா?

மாண்புமிகு செல்வி. பி. டி. சரஸ்வதி :—

(அ) 77 நபர்கள்.

(ஆ) ஆம்.

Leprous beggars.

* Q. No. 399 Thiru K. ABDUL LATHEEF : Will the Hon. the Minister for Social Welfare be pleased to state:

(a) the steps taken to round up all the leprous beggars in the streets of Madras City; and

(b) the action taken to segregate them from the public?

மாண்புமிகு செல்வி பி. டி. சரஸ்வதி :—

(அ) மற்றும் (ஆ)

சென்னை நகரில் தெருக்களில் அலையும் தொழுநோய்ப் பிச்சைக்காரர்களை அப்போதைக்கப்போது சென்னை நகர காவல்துறையினர், 1945ஆம் ஆண்டு தமிழ்நாடு பிச்சை எடுத்தல் தடுப்புச்சட்டத்தின்கீழ் பிடித்து வழக்கு பதிவு செய்கின்றனர். குற்றவியல் நீதிபதியால் தண்டிக்கப்படுபவர்கள் தொழுநோய்ப் பிச்சைக்காரர்களுக்காக தமிழ்நாட்டில் அரசு ஏற்படுத்தியுள்ள பத்து மறுவாழ்வு இல்லங்களிலும் சேர்க்கப்படுகின்றனர்.

[*120, 121-ம் பக்கங்களில் இணைப்பாக அச்சிடப் பெற்றுள்ளது.]